



KANCHI KARPOORAM LIMITED

(Manufacturer of Camphor & Allied Products)

ISO 9001 : 2015 Certified Company - CIN:L30006 TN1992 PLC022109

CHENNAI OFFICE : No.1, Barnaby Avenue, Barnaby Road, Kilpauk, Chennai - 600 010. INDIA.

Tel. : 2640 1914 / 15 / 16 / 17

E-mail : info@kklgroup.in Website : www.kklgroup.in



Ref: KKL/SE/2023-24

15.02.2024

To,
The Manager
The Bombay Stock exchange, P.J.Tower,
Dalal Street, Mumbai - 400 001

Scrip ID - KANCHI, Scrip Code - 538896

Dear Sir/Madam

Sub: Newspaper Publication of Financial Results of the quarter and Nine months ended December 31, 2023.

REF: Scrip ID - KANCHI, Scrip Code - 538896

Pursuant to Regulations 30 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of the newspaper advertisement published in the "TRINITY MIRROR" and "MAKKAL KURAL" which contains the Unaudited Financial results (Standalone & Consolidated) of Kanchi Karpooram Ltd for the quarter and nine months ended December 31st 2023.

Thanking you

For Kanchi Karpooram Limited

Surendra Kumar Shah
Chief Financial Officer

Patiala Maharaja Bhupinder Singh's assets & liabilities

Patience key to success, avers tennis ace Rohan



Dr. Ravi Chaturvedi

At the sunset of the Indian princely states and the British Raj, Maharaja Sir Bhupinder Singh of Patiala (1891-1938) was the last of the big spenders. His extravagance was the stuff of legend in the capital cities of Europe where he embraced the dynamism of aviation, motoring and Art Deco jewellery design while living like a sixteenth century potentate in Patiala.

A brief sketch of the Maharaja of Patiala's character can be given in numbers: 350 concubines in his purpose-built seraglio, forty-four Rolls Royce in the palace garages, 1001 blue and white diamonds in the breastplate that he wore naked once a year before his court to demonstrate his potency and 88 children of which 52 survived to adulthood sired by his five wives and many concubines. Of his five wives, Maharani Vimala Kaur Sahiba (original name Dhan Kaur) of Patiala (1906-1992), his 3rd Dowager Maharani from Ubbewal was his favourite wife. She attended all the ceremonies with him and travelled abroad.

In her 2004 book *Maharanis*, Lucy Moore repeats an infamous anecdote: "We all have different ways of beginning the day. The Englishman begins on bacon and eggs, the German on sausages, the Americans on grape nuts. His Highness prefers a virgin."

Maharaja Sir Bhupinder Singh was born in the Moti Bagh palace in Patiala and educated at Aitchison College in Lahore where he developed a passion for cricket and polo. He acceded to the throne

aged nine when his father died in a riding accident. A regency council ruled until 1910 when the Viceroy of India, the 4th Earl of Minto, invested the eighteen-year-old Maharaja with full powers. The Maharaja's loyalty towards England was demonstrated in 1911 when he attended the Coronation Durbar for King George V and Queen Mary in Delhi bejewelled like a peacock.

Later in 1911, an Indian men's cricket team, captained by Bhupinder Singh of Patiala, went on their first official tour of the British Isles, but only played English county teams and not the England cricket team. Maharaja captured the Indian cricket team on tour in England. He would go on to play twenty-seven first class cricket matches between 1915 and 1937 and was made a member of the prestigious Marylebone Cricket Club. When the Maharaja built his summer Chaal View Palace, he also laid out the world's highest cricket pitch as well as a polo field for his 'Patiala Tigers' team who were said to be the best players in India. The Maharaja kept a stable of 500 polo ponies.

The Maharaja acquitted himself well in the Great War earning the rank of Honorary Lieutenant General in 1918 but by the 1920s stories about his vast appetite for excess were common currency in Europe. It was said that the Maharaja could consume forty to fifty boneless quails in one sitting and would drink soup made from the stock of twenty-four snipe. In 1927 *The Times* reported 'the flamboyant Maharaja arrived at Boucheron (in Paris) accompanied by a retinue of forty servants all wearing pink turbans, his twenty favourite dancing girls and, most important of all, six caskets filled with 7571 diamonds (and) 1432 emeralds, sapphires, rubies and



pearls of incomparable beauty'.

In 1928 Maharaja Sir Bhupinder Singh surpassed himself at Cartier when he provided the Parisian jewel house with 2930 diamonds, rare Burmese rubies and the 234-carat De Beers diamond (the seventh largest in the world) and commissioned a platinum chain festoon necklace set with this king's ransom of gemstones. When the Maharaja of Patiala was in town, tradesmen and hoteliers struck gold. In London he stayed at The Ritz and commissioned Bond Street fancy goods firm Asprey to make monogrammed travelling trunks for his five wives. When staying at the Hotel Bristol in Vienna in 1928, the Maharaja insisted on taking the cook and waiters with him on a privately chartered train to Budapest.

His bedroom ceiling was a swirl of erotic sculptures taken from Indian temples and a wide silk hammock was suspended between two pillars. In the royal harem, a wing was built for perfumers, hairdressers, beauticians, dressmakers, and allegedly plastic surgeons to transform his seraglio into the London fashion magazine models that the Maharaja lusted after. Instead of Exalted Highness, he was known as His Exhausted Highness.

However debauched the Maharaja's life was in Patiala, it did not prevent him from taking offices of state such as representing India at the League of Nations in 1925, serving as Chancellor of the Indian Chamber of Princes between 1926 and 1938 and entertaining the Prince of Wales (the



future King Edward VIII) in 1922 for whom he ordered a 1400-piece silver gilt dinner service that was auctioned by Christie's for £ 1.5 million.

In 1935 the Maharaja of Patiala had an audience in Berlin with Adolf Hitler. According to *The Automobiles of the Maharajas* written by the Maharaja's grandson, "the Fuhrer asked grandfather to stay on for lunch and then asked him to come back the next day and then a third day. On the third day he gave him German weapons... and a magnificent Maybach." Within three years of meeting Hitler, Maharaja Sir Bhupinder Singh of Patiala was dead. A decade later his successor Maharaja Yadevindra Singh accepted the incorporation of Patiala State into India, the Patiala Necklace was broken-up, the late Maharaja's harem disbanded and his private zoos in the grounds of his palaces emptied. Reviewing *The Magnificent Maharaja*, journalist Kushwant Singh concludes, "Bhupinder Singh was a complex character, an excellent subject for a psychiatrist or a writer of fiction". One can equally conclude that for a man whose family had ruled Patiala since 1764, what was bred in the bone came out in the flesh."

Bengaluru, Feb 13: The Karnataka State Lawn Tennis Association (KSLTA) on Monday felicitated world number one and two-time Grand Slam champion Rohan Bopanna, acknowledging his tremendous feats.

Bopanna recently became only the third men's Indian player to win a doubles Grand Slam trophy when he triumphed at the Australian Open 2024. "I would like to thank the Karnataka State Lawn Tennis Association (KSLTA) for honoring me today. There were a lot of difficulties in this long journey but I never looked at them in a bad way and knew that my opportunity would come. "My parents



and sister gave me tremendous support and I wouldn't have been here without them. "The biggest thing is to not change academies and coaches immediately and be patient with the process. "A lot of credit goes to everyone who has helped since my younger days and I am grateful to everyone for their part in this journey. My best wishes to everyone playing at the Bengaluru Open," Bopanna said.

Kanchi Karpooram Limited

CIN No. L30006TN1992PLC022109
Regd Office: Parandur road, Enathur Village Karaipettai post, Kanchipuram-631552
Telephone No. 044-26401914 email id : secretarial@kkigroup.in

Extract of Statement of Unaudited Financial Results for the Quarter and 9 months ended December 31, 2023

Sl No*	Particulars	Standalone			Consolidated		
		Quarter ended December 31, 2023	9 Months ended December 31, 2023	Quarter ended December 31, 2022	Quarter ended December 31, 2023	9 Months ended December 31, 2023	9 Months ended December 31, 2022
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total income from operations	3,131.41	10,044.58	4,651.87	3,155.57	5,225.15	11,657.86
2	Total Expenses	2,808.39	10,105.12	3,975.47	2,870.90	4,502.77	11,844.58
2	Profit for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	323.08	(60.54)	676.40	284.67	722.38	(186.72)
4	Net Profit for the period after Tax (after Exceptional and / or Extraordinary items)	238.96	(109.91)	494.00	200.60	539.98	(236.09)
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	238.96	(109.91)	494.00	200.60	539.98	(236.09)
6	Weighted average No. Of Shares (Nos.) Basic	4,343,891.00	4,343,891.00	4,343,891.00	4,343,891.00	4,343,891.00	4,343,891.00
7	Weighted average No. Of Shares (Nos.) Diluted	4,343,891.00	4,343,891.00	4,343,891.00	4,343,891.00	4,343,891.00	4,343,891.00
8	Earnings Per Share (of Rs 10/each) (for continuing and discontinued operations)						
	- Basic	5.50	(2.53)	11.37	5.05	11.91	(4.01)
	- Diluted	5.50	(2.53)	11.37	5.05	11.91	(4.01)

Note: The above is an extract of the detailed format of Quarterly and Nine months ended Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and Nine months ended Unaudited Financial Results are available on the Stock Exchange website at BSE Limited and in the Company's website www.kkigroup.in

Place: Chennai
Date: February 12, 2024
For Kanchi Karpooram Limited
Suresh Shah
Managing Director

Visit our website : <https://www.kkigroup.in/>



INTEGRATED HITECH LTD

No.150/115-116, Cisons Complex, Illrd Floor, Montieth Road, Egmore, Chennai - 600 008
Phone : 044-42145221, Email ID: easitax.ihl@gmail.com

Unaudited Standalone & Consolidated Financial Results for the Quarter Ended 31st Dec, 2023

(Rs. in lakhs)

Sl No.	Particulars	Current Quarter ending	Year to date Figures for current period	Corresponding 3 months ended in the previous year	Previous Year ending
		31.12.2023	31.12.2023	31.12.2022	31.03.2023
		Unaudited	Unaudited	Unaudited	Audited
1.	Total Income from Operations	0.28	0.84	0.24	2.23
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	-8.42	-755.15	-2.61	-19.51
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	-8.42	-755.15	-2.61	-19.51
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	-8.42	-755.15	-2.61	-19.51
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-8.42	-755.15	-2.61	-19.51
6.	Equity Share Capital	1000.46	1000.46	1000.46	1000.46
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-727.89	-727.89	40.99	61.11
8.	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) -				
	1. Basic	-0.08	-0.08	0.00	-0.32
	2. Diluted	-0.08	-0.08	0.00	-0.32

Notes:
a) The above is an extract of the detailed format of Quarterly / Annual Unaudited Standalone & Consolidated Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015.
b) The above Unaudited Standalone & Consolidated Financial results after a Limited review Report by the Statutory Auditors of the Company, were approved by the Board of Directors in the meeting held on 12/02/2024.
c) The Company derives income from a single segment Software Development and services.

Place : Chennai
Date : 12.02.2024

By Order of the Board,
For Integrated Hitech Ltd.,
A.Gerald Ebenezer
Managing Director

Sri Sarvaraya Sugars Limited

CIN:L01115TN1956PLC003435
Regd.office:12, Ethiraj Salai, Egmore, Chennai - 600 008
Tel:044-28276182 Email id: chennai@srisarvarayasugars.in

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER, 2023

(Rs. in Lakhs)

Sl. No.	PARTICULARS	Quarter ended	Nine Months ended	Quarter ended
		31.12.2023	31.12.2023	31.12.2022
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)
1	Total Income from Continuing Operations	18,791.07	74,786.61	14,237.79
2	Net Profit/ (Loss) for the period (before tax, exceptional and/or extraordinary items) from Continuing Operations	892.22	7,510.78	742.19
3	Exceptional item	-	-	-
4	Net Profit/ (Loss) for the period before tax (after exceptional and/or extraordinary items) from Continuing Operations	892.22	7,510.78	742.19
5	Net Profit/ (Loss) for the period after tax (after exceptional and/or extraordinary items) from Continuing Operations	662.47	5,579.29	475.11
6	Net Profit/ (Loss) from Discontinued Operations	(167.36)	(283.36)	(176.71)
7	Total comprehensive income for the period (Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other comprehensive income) from Continuing and Discontinued Operations	441.39	5,144.69	295.30
8	Equity share capital	304.81	304.81	304.81
9	Other Equity	41,458.19	41,458.19	36,246.20
10	Earnings per share (of Rs. 10/- each) from Continuing and Discontinued Operations			
	Basic	16.24	173.75	9.79
	Diluted	16.24	173.75	9.79

NOTES:
1. The above unaudited financial results of the Company have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on 12th February 2024. The Statutory Auditors of the Company have carried out Limited Review of the financial results for the quarter ended 31st December, 2023.
2. The above is an extract of detailed format of Unaudited Financial Results filed with the stock exchanges under Regulation 33 of SEBI (Listing and other disclosure requirements) Regulations 2015.
3. These unaudited financial results are prepared in accordance with the Indian Accounting Standards (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules issued there-under and relevant amendment rules thereafter.

Place : Chennai
Date : 12th February, 2024

For and on behalf of the Board of Directors
Dr. S.B.P.P. RAMMOHAN
Managing Director
DIN: 00586641



OPERATIONAL ENERGY GROUP INDIA LIMITED

Registered office : A, 5th Floor, Gokul Arcade - East Wing No. 2 & 2A, Sardar Patel Road, Adyar, Chennai - 600 020
Tel: 044-43949300, Web Site : www.oegglobal.com, Email id: natarajan@oegindia.com CIN: L40100TN1994PLC028309
STATEMENT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER 2023
(Rs. in Lakhs) (except per share data)

Sl. No.	Particulars	Standalone					Consolidated				
		Three Months Ended		Nine Months ended	Year Ended	Three Months Ended		Nine Months ended	Year Ended		
		31.12.2023 (Unaudited)	31.12.2022 (Audited)	31.12.2023 (Unaudited)	31.12.2022 (Audited)	31.03.2023 (Unaudited)	31.12.2023 (Unaudited)	31.12.2022 (Unaudited)	31.12.2022 (Audited)	31.03.2023 (Audited)	
1	Total Income from Operations	7646.45	6216.38	21609.25	18446.03	25185.90	8413.72	6606.94	23624.24	19250.33	26345.13
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	558.22	313.62	1353.77	1043.55	1376.23	734.87	230.67	1631.34	1006.88	1253.42
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and / or Extraordinary items)	558.22	313.62	1353.77	1043.55	1376.23	734.87	230.67	1631.34	1006.88	1253.42
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and / or Extraordinary items)	414.22	226.22	1015.77	776.15	1057.22	600.39	107.16	1289.44	683.77	857.92
4	Total Comprehensive Income for the period [(Comprising profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	414.22	226.22	1015.77	776.15	1307.95	600.39	107.16	1277.45	673.90	1070.94
5	Paid up Equity Share capital	1304.18	1304.18	1304.18	1304.18	1304.18	1304.18	1304.18	1304.18	1304.18	1304.18
6	Reserves (excluding Revaluation Reserve)	5873.87	4326.29	5873.87	4326.29	4858.09	7536.99	6017.06	7536.99	6017.06	6235.43
7	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations)										
	1. Basic:	3.18	1.73	7.79	5.95	10.03	4.60	0.82	9.80	5.17	8.21
	2. Diluted:	3.18	1.73	7.79	5.95	10.03	4.60	0.82	9.80	5.17	8.21

Note :
a) The above financial results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on 12th February 2024. The Statutory Auditors of the Company have issued the Limited Audit Review Report on these financial results for the quarter and nine months ended 31.12.2023 with unqualified opinion.
b) The Company is primarily engaged in Operation and Maintenance of Power Plants.
c) These financial results have been prepared in accordance with Indian Accounting Standards prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules issued thereunder and in terms of the Listing Regulations as modified by circular no CIR/CFD/FAC/62/2016 dated 5th July 2016
d) Previous Period's figures have been reclassified/regrouped/restated, wherever necessary.

Place: Chennai
Date: 12th February 2024

For and on behalf of the Board of Directors
S Ramesh
Executive Chairman & Managing Director
DIN 00052842